

நாள் -13.05.2025

STC. No.548/2023

ம.சா.1-வானிஸ்ரீ , க/பெ. குமார்.

Solemnly affirmed in accordance with the provisions of the Oaths Act, 1969 (Central Act 44 of 1969) on the 13th day of May 2025.

சாட்சி மனுவின் பேரில் அழைக்கப்பட்டு, மனு அனுமதிக்கப்பட்டதன் பேரில் இன்று குறுக்கு விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டது.

எதிரி தரப்பில் குறுக்கு விசாரணை

1. இவ்வழக்கு பற்றி விபரங்கள் எனக்கு நன்றாக தெரியும். நான் அனுப்பிய வழக்கு அறிவிப்புக்கு எதிரி தரப்பில் பதில் அறிவிப்பு கடந்த 18.11.2021 ம் தேதியன்று அனுப்பி வைக்கப்பட்டது என்றால் சரிதான். என்னிடம் காண்பிக்கப்படும் பதில் அறிவிப்பு எதிரி தரப்பில் எனக்கு அனுப்பப்பட்டது என்றால் சரிதான். **எ.சா.ஆ.1** ஆக குறியீடு செய்யப்படுகிறது. பதில் அறிவிப்பில் உள்ள சங்கதில் எனக்கு நன்றாக தெரியும் என்றால் சரிதான்.

2. நானும் எனது கணவரும் 2008 முதல் 2012 வரை பிரிந்து வாழ்ந்து வந்தோம் என்றால் சரிதான். மேற்படி பிரிந்து வாழ்ந்த காலத்தில் எனக்கு பொருளாதார கஷ்டம் இருந்து வந்தது என்றால் சரியல்ல. நான் 2013 டிசம்பர் மாதம் 26 ம் தேதி இவ்வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்தை எதிரிக்கு நான் விற்பனை என்றால் சரிதான். என்னிடம் காண்பிக்கப்படும் வழக்கு சொத்தின் கிரைய ஆவணம் என்றால் சரிதான். **எ.சா.ஆ.2** ஆக குறியீடு செய்யப்படுகிறது.

3. **எ.சா.ஆ.2** ஆவணத்தில் உள்ள 1 வது சாட்சி கையொப்பம் என்னுடைய கணவர் குமார் அவர்களுடையது. 2 வது சாட்சி கையொப்பம் டி.பி.சாமிநாதன் அவர்களுடையது. மேற்படி காலக்கட்டத்தில் சொத்தினை அடமானம் வைப்பதற்காக சுவாமிநாதன் அவர்களிடம் அசல் ஆவணத்தை கொடுத்தேன் என்றால் சரியல்ல. வங்கியில் அடமானம் வைத்ததற்காக ஆவணத்தை கொடுத்தேன் என்றால் சரியல்ல.

4. **எ.சா.ஆ.2** ஆவணத்தில் மேற்படி அசல் கிரைய ஆவணத்தை (parent document) கொடுக்கப்பட்டதாக சரத்துக்கள் இல்லை என்றால் சரிதான். நான் இல்லத்தரசியாக உள்ளேன். என் கணவர் விவசாயம் பார்த்து வருகிறார். நான் தாக்கல் செய்த புகாரில் கடந்த 2019ம் வருடம் எதிரிக்கு ரூ.25 லட்சம் கடனாக அளித்ததாக குறிப்பிட்டு சொல்லியுள்ளேன் என்றால் சரிதான். நான் வருமானவரி செலுத்துவது

கிடையாது. என் கணவர் செலுத்தி வருகிறார். என் கணவர் வருமான வரிகணக்கில் எதிரிக்கு ரூ.25 லட்சம் கடனாக கொடுத்த விபரம் குறிப்பிடப்பட்டுள்ளதா என்றால் அது குறித்து எனக்கு தெரியாது.

5. நான் சொல்லியுள்ளது போல் என் கணவர் வருமானவரி செலுத்துவது கிடையாது. அவ்வாறு செலுத்தியிருந்தால் இவ்வழக்கில் மேற்படி வருமான வரி கணக்கை ஆவணமாக தாக்கல் செய்திருப்பேன் என்றால் சரியல்ல. அ.சா.ஆ.1 காசோலையில் உள்ள கையொப்பம் எதிரியினுடையது இல்லை என்றால் சரியல்ல. அ.சா.ஆ.1 காசோலையில் உள்ள என்னுடைய பெயர் எழுத்து பிழையாக உள்ளது என்றால் சரிதான். காசோலையை எதிரி எழுதி தந்தார்.

6. நான் சொல்வது என்னுடைய பெயர் எழுத்து பிழையாக எழுதியதை நான் பார்த்து சரியாக எழுதி தர கேட்டேனா என்றால் நான் தொகையை மட்டும் பார்த்தேன். எழுத்து பிழையை கவனிக்கவில்லை. மேற்படி இவ்வழக்கின் காசோலை மற்றும் அசல் கிரைய ஆவணத்தை சுவாமிநாதன் என்பவரிடம் எதிரி கொடுத்து வைத்திருந்தார் என்றால் சரியல்ல. எதிரிக்கும் சுவாமிநாதன் என்பவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மேற்படி காசோலையை பயன்படுத்தி என் மூலமாக பொய்யான வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்றால் சரியல்ல. நான் முதல் விசாரணையில் சொன்னது போல் எதிரிக்கு எந்த பணமும் தரவில்லை என்றால் சரியல்ல. நான் பொய்யான வழக்கு தாக்கல் செய்துள்ளேன் என்றால் சரியல்ல. இவ்வழக்கு காசோலையானது 2013 ம் ஆண்டு எதிரி சுவாமிநாதன் என்பவரிடம் அளித்தது என்றால் சரியல்ல.

(sd/-) T. Arunkumar

Signature of Witness

நீதித்துறை நடுவர்

சூலூர்